


EASTERN UNIVERSITY SRI LANKA
FACULTY OF COMMERCE AND MANAGEMENT
FIRST YEAR SECOND SEMESTER EXAMINATION IN CERTIFICATE IN BUSINESS
ADMINISTRATION 2004, 2005 and 2006(RE-REPEAT 2010)



~~CBA~~
CBA 1062 RESOURCE MANAGEMENT

எல்லா வினாக்களுக்கும் விடை தருக

நேரம்: 3 மணித்தியாலம்

1. i. வள முகாமைத்துவம் என்றால் என்ன?
ii. இயற்கை வளங்களின் வகைகள் விளக்குக
iii. நிலை பேறான அபிவிருத்தி என்றால் என்ன
iv. நிலைபேறான அபிவிருத்திக்கும் சூழலுக்குமிடையிலான தொடர்பினை விளக்குக
(5x4 புள்ளிகள்)
2. i. கிராமிய அபிவிருத்தி மற்றும் சூழல் என்பவற்றுக்கிடையிலான தொடர்பினை விளக்குக
(6 புள்ளிகள்)
ii. அபிவிருத்தி செயல்முறையினை முன்னெடுக்கும் போது சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தினை விளக்குக.
(6 புள்ளிகள்)
iii. சூழலைப் பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் எவையென விளக்குக.
(8 புள்ளிகள்)
3. i. ஒதுக்கீட்டு வினைத்திறன் தொழில்நுட்ப வினைத்திறன் என்பவற்றை வேறுபடுத்துக
(5 புள்ளிகள்)
ii. சந்தைத் தோல்வி என்றால் என்ன? அதனை ஏற்படுத்தும் காரணிகள் எவை?
(5 புள்ளிகள்)
iii. பொதுப் பொருட்களையும் தனியார் பொருட்களையும் வேறுபடுத்தி விளக்குக
(5 புள்ளிகள்)
iv. சமூக நல அளவீடுகளை விளக்குக
(5 புள்ளிகள்)

4. இரண்டு வகை இயந்திரங்களைப் பயன்படுத்தி X,Y என்ற இரண்டு பொருட்களை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளன் ஒருவனைக் கருதுக. X பொருளில் ஒரு அலகினை உற்பத்தி செய்வதற்கு முதலாவது இயந்திரத்தில் இரண்டு மணித்தியாலமும், இரண்டாவது இயந்திரத்தில் ஒரு மணித்தியாலமும் தேவைப்படுகின்றது. இதேபோல Y பொருளின் ஒரு அலகினை உற்பத்தி செய்வதற்கு முதலாவது இயந்திரத்தில் ஒரு மணித்தியாலமும், இரண்டாவது இயந்திரத்தில் இரண்டு மணித்தியாலமும் தேவைப்படுகின்றது. முதலாவது இயந்திரத்தின் ஒரு நாளுக்கான இயலாவு 72 மணித்தியாலங்களும் இரண்டாவது இயந்திரத்தின் ஒரு நாளுக்கான இயலாவு 48 மணித்தியாலங்களும் ஆகும். அத்துடன் X,Y பொருட்களின் உற்பத்தியினால் பெற்றுக்கொள்ளக் கூடிய இலாபம் முறையே ரூபா 4, ரூபா 3ம் ஆகும்.

i. இலாபத்தினை உச்சப்படுத்திக் கொள்ள விரும்பும் உற்பத்தியாளன் X,Y பொருட்களின் எத்தனை அலகுகளை உற்பத்தி செய்வான் என்பதற்கான நேர்கோட்டுத் திட்டமிடல் மாதிரியைப் பெறுக

ii. வரைபு முறையைப் பயன்படுத்தி தீர்வினைக் காண்க

(20 புள்ளிகள்)

5. பின்வரும் விடயங்கள் பற்றி குறிப்பு எழுதுக

- i. பாரம்பரிய அணுகுமுறை
- ii. சந்தை அணுகுமுறை
- iii. பிகுவின் அலகுவரி அணுகுமுறை
- iv. கோஷியன் கோட்பாடு

(5x4 புள்ளிகள்)